

பீஷி டிரவல்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் - 2021

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

பீஷி டிரவல்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் ("கம்பனி") 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசுக் குழியரசு அரசியலைமையின் 154(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராஞ்மன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. இந்தக் கணக்காய்வினை மேற்கொள்வதற்கு பொதுத்தொழிலிலுள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றின் உதவியை நான் பெற்றிருந்தேன்.

கம்பனியின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றவினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ரயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியாவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்க கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்மறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் கால்தீயான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டினைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற

தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான உள்ளகக் கட்டுப்பாடு

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
-------------------	-----------------------	-----------

(i) 3 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் குறுகிய கால வைப்புக்களை காசு மற்றும் காசிற்கு சமமானவை என கம்பனி வகைப்படுத்தியுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தில் (IATA) பினைகளாகவும் வங்கிக் கடனுக்காகவும்	2021 ஆம் ஆண்டில் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றுக்களில் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டு, 2020 ஆம் ஆண்டிற்கான குறிப்பு இலக்கம் 27 (ஒப்பீட்டுத் தகவல்) இன் கீழ் 2021 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றில் காசு மற்றும் காசிற்கு சமமானவை மற்றும் ஏனைய முதலீடுகள் மீள வகைப்படுத்தப்பட்டுள்ளன.	நிதிக்கூற்றுக்களில் மீதிகளின் வகைப்படுத்தலை உறுதிப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
---	--	--

உறுதியளிக்கப்பட்ட ரூபா
25,096,781 தொகையான
நிலையான வைப்புக்கள் இந்த
மீதியில் உள்ளடங்கியுள்ளமை
அவதானிக்கப்பட்டது.

(ii) வாடிக்கையாளர்களுடன்
வணிகத்தைக் கையாளுகின்ற
உத்தியோகத்தரால்,
தீர்மானிக்கப்படுகிறதால்,
பயணச்சீட்டு மற்றும் சுற்றுலா
வருமானத்திற்கான இலாப
எல்லையைத் தீர்மானிப்பதில்
சரியான கட்டுப்பாடு
காணப்படாதமை
அவதானிக்கப்பட்டது.

பயணச்சீட்டு வணிகத்தின் அதிக
போட்டித்தன்மை காரணமாக,
நிலையான விலைக்
கொள்கையை அமைப்பது
கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகும்.
அத்தகைய கொள்கை இருந்தால்,
கிட்டத்தட்ட அனைத்து
கொடுக்கல்வாங்கல்களும் ஒரு
அங்கீகார பொறிமுறையின் மூலம்
செல்ல வேண்டியிருக்கும், இது
செயற்பாட்டைத் தடுக்கும். மேலும்
தாமதத்தை ஏற்படுத்தலாம்.

இலாப எல்லையை
அமைப்பதற்கு கொள்கையொன்று
பரிந்துரைக்கப்படுகிறதுடன்
கொள்கையில் இருந்து ஏதேனும்
விலகல் இருந்தால்
அங்கீரிக்கப்பட்ட நபரிடம்
இருந்து அங்கீகாரத்தை
பெற்றுக்கொள்வதற்கு
பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே முகாமைத்துவம்
ஒட்டுமொத்த இலாபம் குறித்து
காலர்தியாக மதிப்பாய்வு செய்து
இலாபத்தை அதிகரிப்பதற்கு
என்ன மேம்பாடுகளைச்
செய்யலாம் என்பது குறித்து
பரிந்துரைகளை வழங்கும்.
சுற்றுப்பயணங்களுக்கு
திட்டமிடப்பட்ட இறுதி விலையில்
முகாமைத்துவத்தின்
அங்கீரிக்கப்பட்ட
உத்தியோகத்தின் அங்கீகாரத்தை
அதனை விளம்பரம் செய்வதற்கு
முன் எதிர்பார்க்கலாம்.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டியவைகள்

கணக்காய்வு விடயம்

**முகாமைத்துவ
கருத்துரை**

பரிந்துரை

(i) வாடிக்கையாளர்களின் கடன் காலத்தை கட்டுப்படுத்தும்
பொருட்டு, கம்பனி சரியான கடன் கொள்கையை
கொண்டிருக்கவில்லை. கம்பனியின் தற்போதைய கடன்
கொள்கையின் பிரகாரம் அரசாங்க வாடிக்கையாளர்கள்,
கூட்டுத்தாபன வாடிக்கையாளர்கள் மற்றும் தனிப்பட்ட
வாடிக்கையாளர்களுக்கு முறையே 60 நாட்கள், 30
நாட்கள் மற்றும் 15 நாட்கள் அதிகப்பட்ச கடன் காலம்
அனுமதிக்கப்படுகிறதுடன் அதிகப்பட்ச கடன் நீடிப்பு 10
நாட்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகிறது. 2021 திசைம்பர்
31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை கடன்பட்டோர்

கூட்டுத்தாபனங்களுக்கு
ஒதுக்கப்பட்ட கடன்
எல்லைகள்
கண்காணிக்கப்பட
வேண்டியதுடன்
ஏதேனும் ஒரு விசேட
சம்பவம் காரணமாக
எல்லைகளை மீறும்
போது பின்பற்றுவதற்கு
அங்கீகார

சிறந்த கடன்
கொள்கையை
பெறுவதுடன்,
நீண்டகால நிலுவை
கடன்பட்டோர்
மீதிகளைச்
சேகரிப்பதற்கும்,
நீண்டகால நிலுவை
வாடிக்கையாளர்
மீதிகளுக்கான

மீதி ரூபா 94,852,123 ஆகும். மொத்த நிலுவைக் கடன்பட்டோர் மீதியின் வயதுப் பகுப்பாய்வு பின்வரும் அட்வணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கை யாளர் வகை	2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை (ரூபா)	181-360 நாட்கள்	360 நாட்களுக்கு மேற்பட்டது	மொத்தம் மொத்தம் ஆக நிலுவை	மொத்த நிலுவைக் கான %
அரசாங்கம்	21,415,559	37,056,516	58,472,075	61.65	
கூட்டுத்தாபனம் - ஏணையை வதனிநபர்கள்	6,400,140	7,050,542	13,450,682	14.18	
மொத்தம்	30,611,890	64,240,225	94,852,123	100	

- ரூபா 94,852,123 மொத்த நிலுவை கடன்பட்டோர் மீதியில், ரூபா 64,240,225 அல்லது 67.73 சதவீதம் 360 நாட்களுக்கும் மேற்பட்ட காலமாக நிலுவையாக உள்ளதுடன் ரூபா 30,611,890 அல்லது 32.27 சதவீதம் 180 முதல் 360 நாட்கள் வரையான காலமாக நிலுவையாக உள்ளது. இது கம்பனியின் தொழிற்படு மூலதனத் தேவைப்பாடுகளை பாதகமாக பாதிக்கலாம்.
- ரூபா 94,852,123 மொத்த நிலுவையில், ரூபா 58,472,075 அல்லது 61.65 சதவீதம் அரசாங்க நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய கடன்பட்டோர் மீதியாகும். அரசாங்க நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய மொத்த மீதியில், ரூபா 37,056,516 அல்லது 63.37 சதவீதம் 360 நாட்களுக்கும் மேலாக நிலுவையாக உள்ளது.
- 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த கடன்பட்டோர் மீதி 180 நாட்களுக்கு மேல் நிலுவையாக உள்ளமை மேலும் அவதானிக்கப்பட்டது.
- கம்பனியுடன் நடாத்திய கலந்துரையாடலின் பிரகாரம் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து இன்னும் நீண்ட கால நிலுவைகளை அறவிடுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு கம்பனி தயாராக காணப்படாதமை வெளிப்படுத்தப்பட்டது.

செயன்முறையொன்று நிறுவப்பட வேண்டும். இச் செயன்முறை கையேட்டின் அடுத்த திருத்தத்தில் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

புதிய பின்-அலுவலக (back-office)

முறைமையுடன், தகவல் அணுகலை இலகுபடுத்துதலின் காரணமாக கண்காணிப்பு செயன்முறை அதிக அளவில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் சுற்றுறிக்கை நீக்கப்பட்டதன் மூலம் அனைத்து அரசாங்க அமைச்சுக்களும் தனியார் துறையிடமிருந்து

கொள்வனவு செய்ய முடியும். மேலும் பயன் ஒருங்கிணைப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு தனியார் துறை பெரிதும் தயாராக உள்ளது, எனவே வணிகத்தின்

தொடர்ந்திருக்கும் தன்மையை கருத்தில் கொண்டு அரசாங்கத் துறையிலிருந்தான அறவிடுகளில் சாத்தியமான குறைந்தபட்ச அழுத்தத்தைப் பயன்படுத்துகிறோம்.

தனியார் துறையுடனும், கடுமையான போட்டி அதிக சக்தியைப் பயன்படுத்துவதில் எம்மைக் கட்டுப்படுத்துகிறது,

நட்டக்கழிவு மீளாய்வை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறது .

வாடிக்கையாளர்களிட மிருந்து உரிய தொகைகளை சேகரிப்பதை தவிர்த்து, தற்போதுள்ள வாடிக்கையாளர்களை த் தக்கவைத்துக் கொள்வதற்கும், புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்து தொழில்துறையில் போட்டித்தன்மையைப் பேணுவதற்கும் புதிய உத்திகளைச் செயற்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது .

		எனினும் கடன் அறவீட்டு நடைமுறை நீண்டகால நிலுவை கடன்பட்டோர் தொடர்பாக கண்டிப்பாக செயற்படுத்தப்படும்.
(ii)	கம்பனியின் கடன் கொள்கையின் பிரகாரம் வாடிக்கையாளர்களுக்கான கடன் எல்லைகள் அவர்களின் முன்னைய செயலாற்றுவின் அடிப்படையில் இருக்க வேண்டும். எனினும், கம்பனி தொடர்ச்சியாக சேவையை மேற்கொள்வதற்கு முன்னர் எந்தவொரு கடன் மதிப்பீட்டு செயன்முறையையும் வாடிக்கையாளரின் கொடுப்பனவு நடத்தை பற்றிய பகுப்பாய்வுகளையும் நடாத்துவதில்லை. கம்பனியின் தரவுத் தளத்தில் வாடிக்கையாளர் பதிவுகள் எதுவும் காணப்படாதமை மேலும் அவதானிக்கப்பட்டது.	அனைத்து புதிய கடன் வாடிக்கையாளர்களுக் கும் தொடக்க நேரத்தில் கடன் எல்லையொன்று ஒதுக்கப்பட்டு, கொடுக்கப்பட்ட வணிகத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு பின்னர் மதிப்பாய்வு செய்யப்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்களின் கடன் ஆரம்ப ஒதுக்கீடு முழுவதும் பேணப்படுகிறது. எங்களிடம் உள்ள வாடிக்கையாளர் பதிவு என்பது பின் அலுவலக முறைமையின் மூலம் கிடைக்கும் வருமானம் தொடர்பான தரவாகும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

ஆண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 39.7 மில்லியன் தொகையான நட்டமொன்றாகக் காணப்பட்டதுடன் அதற்கு நேராத்த முன்னைய ஆண்டின் நட்டம் ரூபா 57.6 மில்லியன் தொகையாகக் காணப்பட்டது. ஆகையினால், மீளாய்வாண்டின் போது நட்டம் ரூபா 17.9 மில்லியனால் வீழ்ச்சியடைந்தமை அவதானிக்கப்பட்டது. அக் காலப்பகுதியில் உலகத்தில் நிலவிய கொவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக தம்பதிவெளிற்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை குறைவடைந்ததன் மூலம் விற்பனைக் கிரயம் 85.98 சதவீதத்தால் குறைவடைந்தமை மற்றும் அறவிடமுடியாக் கடன் ஏற்பாடு குறைக்கப்பட்டதன் காரணமாக விநியோக செலவினங்கள் 67.46 சதவீதத்தால் குறைவடைந்தமை என்பன மீளாய்வாண்டில் நட்டம் குறைவடைந்தமைக்கான பிரதான காரணங்களாகும்.

2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்குப் பகுப்பாய்வு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் பகுப்பாய்வு அதிகரிப்பு அல்லது குறைவடைதல் சதவீதத்துடன் கீழே தரப்பட்டுள்ளன.

விபரம்	வேறுபாட்டு தொகை	வேறுபாடு	வேறுபாட்டிற்கான காரணம்
	அதிகரிப்பு/ (வீழ்ச்சி)	%	
	(ரூபா. “000”)		
விற்பனை கிரயம்	(30,226)	(85.98)	மீளாய்வாண்டில் அணை சுற்றுலாக்கள் மற்றும் வெளிச்செல்லும் (outbound) சுற்றுலாக்கள்/ ஹோட்டல் விற்பனைகள் குறைக்கப்பட்டதே இந்த வேறுபாட்டிற்கு முக்கிய காரணமாகும். 2020 ஆம் ஆண்டின் போது, அணை சுற்றுப்பயணத்தின் விற்பனை கிரயம் ரூபா 23.5 மில்லியனாக இருந்தது, 2021 ஆம் ஆண்டில் இது பூச்சியமாக இருந்தது. அந்தக் காலப்பகுதியின் போது உலகில் நிலவிய கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக வெளிச்செல்லும்/ ஹோட்டலின் விற்பனைக் கிரயமும் குறைவடைந்தது.
விநியோக செலவினங்கள்	(16,111)	(67.46)	மீளாய்வாண்டின் போது அறவிடமுடியாக கடன் ஏற்பாடு ரூபா 22.2 மில்லியனிலிருந்து ரூபா 5.6 மில்லியனாகக் குறைவடைந்ததே இதற்குக் காரணமாகும்.

2.3 விகிதப் பகுப்பாய்வு

கணக்காய்விற்கு கிடைக்கப்பெற்ற நிதிக்கூற்றுக்கள் மற்றும் தகவல்களின் பிரகாரம், மீளாய்வாண்டு மற்றும் முன்னைய 04 ஆண்டு காலப்பகுதிக்கான கம்பனியின் குறித்த சில முக்கிய விகிதங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

விகிதம்	ஆண்டு				
	2021	2020	2019	2018	2017
திரவத்தன்மை விகிதங்கள் (தடவைகளின் எண்ணிக்கை)					
நடைமுறை விகிதம்	2.5	4.5	3.5	4.0	4.4
மொத்தச் சொத்துக்களுக்கான நடைமுறைச் சொத்துக்கள்	0.54	0.61	0.6	0.67	0.73
செயற்பாட்டு விகிதங்கள்					
கடன்பட்டோர் புரள்வு விகிதம்	7	4	13	14	16
கடன்பட்டோர் புரள்வு காலம் (நாட்கள்)	52	84	28	27	23
இலாபத்தன்மை விகிதங்கள்					

தேறிய இலாப விகிதம்	(5.96)	(18.8)	1.57	1.77	2
செயலாற்றல் விகிதங்கள்					
உரிமை மீதான திரும்பல்	(24.9)	(31.13)	11.48	12.17	13.4
மொத்தச் சொத்துக்கள் மீதான திரும்பல்	(13.68)	(19.99)	7.37	8.92	10

இது தொடர்பாக பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- 2017 முதல் 2021 வரை ஒப்பிடும் போது, கம்பனியின் தீரவத்தன்மை நிலை மெதுவாக குறைவடைந்துள்ளது.
- கடன்பட்டோர் புரள்வு விகிதம் மற்றும் கடன்பட்டோர் புரள்வு காலம் என்பன முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டில் அதிகரித்துள்ளன. எனினும், கடந்த 2017 முதல் 2019 வரையிலான மூன்று ஆண்டு காலப்பகுதியிடன் ஒப்பிடும் போது இந்த இரண்டு விகிதங்களும் இன்னும் சாதகமற்றுக் காணப்படுகின்றன.
- உரிமை மீதான திரும்பல் (ROE) மற்றும் சொத்து மீதான திரும்பல் (ROA) விகிதங்கள் மீளாய்வாண்டு மற்றும் அதற்கு முன்னைய ஆண்டில் எதிர்மறையான புள்ளிவிபரங்களைக் காட்டுகின்றன. கம்பனி அதனது பங்குதாரர்களுக்கு எந்த பெறுமதியையும் வழங்க முடியவில்லை என்பதையும் இந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியினுள் அதன் சொத்துக்களை விணைத்திறனாகவும் செயற்திறனாகவும் பயன்படுத்த முடியவில்லை என்பதையும் இது காட்டுகிறது,